

## Lâng ê siâok

(Tabít kàsī ê si, kau hō sipan chíhui;  
tiâu sī ēng Bâhpláh.)

- 1 Gōng lâng tī i ê sim lâi siū<sup>n</sup> kóng, bô SiōngChú.  
In sī húpāi ê, ū chò khò<sup>n</sup> ê tāichì,  
bô kah chítê lâng chò hó.
- 2 SiōngChú tùi thi<sup>n</sup> à<sup>n</sup> lóhlâi khòa<sup>n</sup> sèkan lâng,  
beh khòa<sup>n</sup> sī m̄ sī ū bênglí ê lâng,  
sī m̄ sī ū cháuchhōe SiōngChú ê lâng.
- 3 In ták lâng lóng pōelí l, chòhóe piànchò ùèe;  
bô lâng chò hó, liân kah chítê to bô.
- 4 Chò pháí<sup>n</sup> ê lâng kám lóng sī bûti ê?  
In thunchiáh góa ê jînbin chinchhiū<sup>n</sup> teh  
chiáh p̄ng;  
in mā bô kiûkiò SiōngChú.
- 5 Tī hitê m̄ bián kia<sup>n</sup>hiá<sup>n</sup> ê sóchāi, in ē hāmjip tī  
tōa kia<sup>n</sup>hiá<sup>n</sup> tiong,  
inūi SiōngChú ē kā hiahê chatiá<sup>n</sup> kongkek lí ê  
lâng ê kutthâu pah sòa<sup>n</sup>.  
Lí ē hō in kiànsiàu, inūi SiōngChú íkeng khìsak  
in.
- 6 Goān Isulael ê chíngkiù tùi Si'óng chhut!  
Goān SiōngChú kā l hiahê siūliáh ê chúbin kiù  
tò tróg lâi!  
Hit sí, lâkop beh khoàilók, Isulael beh hoa<sup>n</sup>hí.

## 人 ê 邪惡

(大衛教示 ê 詩，交 hō 詩班指揮；  
調是用 Bâhpláh。)

- 1 戇人 tī 伊 ê 心內想講，無上主。  
In 是腐敗 ê，有做可惡 ê tāichì，  
無 kah 一個人做好。
- 2 上主 tùi 天 à<sup>n</sup> 落來看世間人，  
beh 看是 m̄ 是有明理 ê 人，  
是 m̄ 是有走 chhōe 上主 ê 人。
- 3 In ták 人 lóng 背離祂，做伙變做污穢；  
無人做好，連 kah 一個都無。
- 4 做 pháí<sup>n</sup> ê 人 kám lóng 是無知 ê？  
In 吞食我 ê 人民親像 teh 食飯；  
in mā 無求叫上主。
- 5 Tī hitê m̄ 免驚惶 ê 所在，in ē 陷入 tī 大驚惶中，  
因為上主 ē kā hiahê 紮營攻擊你 ê 人 ê 骨頭  
pah 散。  
你 ē hō in 見笑，因為上主已經棄 sak in。
- 6 願以色列 ê 拯救 tùi 錫安出！  
願上主 kā 祂 hiahê 受掠 ê 子民救倒 tróg 來！  
Hit 時，雅各 beh 快樂，以色列 beh 歡喜。